

௭ஆளு வசதிக்கான விதிகள் மற்றும் நிபந்தனைகள்

1. சேவை பயன்பாட்டின் போது வங்கியின் அறிவுறுத்தல்கள் மற்றும் அல்லது நடைமுறைகளுக்கு கடப்பட்டவர்களாக வாடிக்கையாளர் இருத்தல் வேண்டும். அத்தகைய அறிவுறுத்தல்கள் மற்றும் அல்லது நடைமுறைகளினால் வாடிக்கையாளரின் பூர்த்தியாகமையினால் எழக் கூடிய வாடிக்கையாளரினால் ஏற்படக் கூடிய எந்தவொரு இழப்பு, பாதிப்பு மற்றும் செலிற்கும் வங்கிக்க எதிராக வாடிக்கையாளர் எந்தவொரு கோரல், வளம் அல்லது இழப்பீடை கொண்டிருக்க முடியாது.
2. செய்தியை பார்த்தல், அல்லது வாடிக்கையாளர் அன்றி வேறு ஒருவரால் சேவை பயன்படுத்தப்படல், செயலிழப்பு அல்லது கணினி, அதன் முனைய இணைப்பு சேவைகள், தரவு செயற்படுத்தல் முறைமை அல்லது பரிமாற்ற இணைப்பு வங்கிக்கு சேர்ந்ததாதோ அல்லது வங்கியின் கட்டுப்பாட்டுக்கு அப்பால் இருப்பினும் ஒழுங்காக செயற்பாடமை, உள்ளடங்கலாக, ஆனால் அதற்கு மட்டுப்படுத்தப்படாது, சேவையுடன் சார்ந்ததாக எழக் கூடிய, நேரடியாக அல்லது மறைமுகமாக வாடிக்கையாளருக்கு நேரக்கூடிய அல்லது அனுபவக் கூடிய எந்தவொரு இழப்பு அல்லது பாதிப்புக்கும் வங்கி பொறுப்போ அல்லது கடப்பாடுடையதாகவே வாடிக்கையாளர் பொறுப்பு கோர முடியாது.
3. சேவையின் எந்த மாற்றங்கள், சேவையை நிறுத்தல் மற்றும் அல்லது இடைநிறுத்தல், மற்றும் முன்னறிவித்தல் இன்றி தமது தனித்த மற்றும் முழுமையான விருப்பின் அடிப்படையில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சேவைகளை மாற்றுவதற்கு, மற்றும் எந்தவொரு காரணத்தையும் நியமிப்பதற்கு மற்றும் வாடிக்கையாளரால் இந்த விதிகள் மற்றும் நிபந்தனைகளின் எந்தவொரு முன்னுதாரண மீறலுக்கான நடவடிக்கைக்கான உரிமைகள் பாரபட்சமின்றி நியமிப்பதற்கு வங்கிக்கு உரிமையுள்ளது.
4. வங்கிக்கு ஏழு நாட்கள் எழுத்து மூல (சரிபார்த்தலுக்கு உட்படும்) அல்லது வாடிக்கையாளர் தொலைபேசி சேவையின் ஊடாக அறிவித்தலை வழங்குவதன் மூலம் வாடிக்கையாளர் சேவையை நிறுத்துவதற்கு கோர முடியும். சேவையில் ஏதேனும் மாற்றங்களை செய்வதற்கு வாடிக்கையாளர் விரும்பினால், அதற்காக புதிய விண்ணப்பப் படிவம் ஒன்றினை வாடிக்கையாளர் நிரப்புதல் வேண்டும்.
5. கைபேசி காணாமல் போகுமாயின், திருடு போகுமாயின், மாற்றப்படுமாயின், தொலைபேசி இலக்கம் மாறுமாயின் மற்றும் இணைப்பானது துண்டிக்கப்படுமாயின் வாடிக்கையாளர் தொலைபேசி சேவையின் ஊடாக வங்கிக்கு வாடிக்கையாளர் அறிவிப்பார்.
6. வங்கிக்கு இழப்பீடு வழங்கவும் மற்றும் காலத்துக்கு காலம் மற்றும் வங்கிக்கு நேரக் கூடிய அல்லது நிலைபேறான எந்தவொரு இழப்பு, செலவுகள், பாதிப்புக்கள் மற்றும் விரயங்களுக்கு எதிரான அனைத்து சந்தர்ப்பங்களிலும் மற்றும் சேவையின் பயன்பாட்டுடன் சம்பந்தப்பட்ட அல்லது சார்ந்த அல்லது மூலம் எழும் அனைத்து நடவடிக்கைகள், நடைமுறைகள், கோரல்கள் மற்றும் நிபந்தனைகளுக்கு எதிராக வங்கியினை தீங்கு ஏற்படாது மற்றும் பாதுகாப்பதற்கு இதன் மூலம் வாடிக்கையாளர் மீளப்பெறாத வகையில் இணங்குகின்றார் மற்றும் பொறுப்பேற்கின்றார்.
7. வாடிக்கையாளருக்கு அறிவிக்காது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இங்கு தரப்பட்டுள்ள விதிகள் மற்றும் நிபந்தனைகளை மாற்றுவதற்கான உரிமையை வங்கி கொண்டுள்ளது. செல்லுபடியாகுவதற்கு வெளிப்படுத்தப்பட்ட தினத்தில் இருந்து அந்த மாற்றங்கள் வாடிக்கையாளர்களை கடப்படுத்தும். எழுத்து மூலம் மற்றும் அல்லது உள்;ர் பத்திரிகையில் அறிவித்தல் மூலம் மற்றும் அல்லது வங்கியின் அறிவித்தல் பலகையில் அறிவிப்பதன் மூலம்

மற்றும்: அல்லது அறிக்கை செய்திகள் மூலம் வாடிக்கையாளருக்கு இந்த மாற்றங்கள் தெரிவிக்கப்படும்.

8. இந்த விதிகள் மற்றும் நிபந்தனைகள் இலங்கையின் சட்டங்களுக்கு அமைய நிர்வகிக்கப்பட்டு மற்றும் கட்டமைக்கப்பட்டுள்ளன.

9. வங்கியின் இணையதளத்தில் ([www.bank.lk](#)) இந்த விதிகளின் சிங்கள மற்றும் தமிழ் மொழிபெயர்ப்புகள் கிடைக்கப் பெறும். அத்துடன், வங்கியின் அனைத்து அலுவலகங்கள் மற்றும்: அல்லது கிளை அலுவலகங்களில் இருந்து அச்சிடப்பட்ட பிரதிகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.